

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ராஜாங்கனை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள்/ உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் ராஜாங்கனை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள்

மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
காசுப் பாய்ச்சல் கூற்றில் முதலீட்டு செயற்பாடுகளில் இருந்து வெளிச் சென்ற காசுப் பாய்ச்சலில் மீளாய்வாண்டின் போது கொள்வனவு செய்யப்பட்ட நிலையான சொத்துக்களின் பெறுமதி ரூபா 30,442,178 இற்குப் பதிலாக ரூபா 49,416,259 பெறுமதி காண்பிக்கப்பட்டமையால் வேறுபாடு ரூபா 18,974,082 ஆகும்.	அந்த வேறுபாட்டை சீராக்கி சரி செய்யப்பட்ட பாய்ச்சல் சமர்ப்பிக்கப்படும்.	சரியான பெறுமதியைக் காண்பித்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் வருமானத்தை விஞ்சிய செலவினம் ரூபா 3,167,486 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் வருமானத்தை விஞ்சிய செலவினம் ரூபா 8,332,419 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானம் அளவு மூலம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
i. ஆதன வரியும் வரியும்	1,454,000	1,641,350	1,629,950	11,400	1,146,600	2,136,555	2,180,555	400	
ii. வாடகை	13,439,162	14,080,860	9,188,700	4,892,160	15,566,838	9,636,323	9,508,176	5,413,310	
iii. அனுமதிப் பத்திரக் கட்டணம்	393,600	290,050	290,050	-	415,250	504,225	730,650	-	
iv. ஏனைய வருமானம்	39,536,076	57,698,454	30,269,863	27,428,591	15,465,500	7,959,557	11,277,183	4,051,778	
	-----	-----	-----	-----	-----	-----	-----	-----	
மொத்தம்	54,822,838	73,710,714	41,378,563	32,332,151	32,594,188	20,236,660	23,696,564	9,465,488	
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====	

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) வீதவரியும் வரியும்		
(i) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 134(1) பிரிவின் பிரகாரம் சபை அதிகாரப் பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட பிரதேசங்கள் அமைந்துள்ள அசைவுறாத ஆதனங்கள் அல்லது அசைவுறாத ஆதனங்களின் வகை ஒன்றில் வருடாந்த பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு ஆதனவரி விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்த போதிலும் அந்த பிரதேசங்களை இனங்கண்டு சட்டத்தின் பிரகாரம் ஆதனவரியை விதிப்பதற்கு 2024 ஆம் ஆண்டின் போது நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டின் சனவரி மாதம் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் 2026 ஆம் ஆண்டு முதல் அறவிடுவதற்கு முடியுமாக உள்ளது என்பதை தயவுடன் குறிப்பிடுகின்றோம்.	பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ii)	2020 ஆம் ஆண்டு முதல் 09 நபர்களிடம் இருந்து கொண்டு வரப்படுகின்ற நீர் இணைப்புக் கட்டணம் ரூபா 29,769 மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	நிலுவைப் பணம் செலுத்தாத நபர்களின் இணைப்பை துண்டிப்பதற்கும், எதிர்காலத்தில் சகல நிலுவைப் பண கட்டணங்களையும் 2025 ஆம் ஆண்டின் போது அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
------	---	---	---

(iii)	மீளாய்வாண்டில் கடைக்க வேண்டிய நீர்ப் பட்டியல் கட்டணத் தொகை ரூபா 337,880 ஆண்டின் இறுதி வரையிலும் அறவிடப்பட்டிருக்க வில்லை.	நிலுவையாக உள்ள நுகர்வோர்களின் நீர் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளதுடன் சகல நிலுவைக் கட்டணங்களையும் 2025 ஆம் ஆண்டின் போது அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
-------	---	--	---

(ஆ) வாடகை

(i)	சபைக்குரிய 04 இடங்களில் காணப்படுகின்ற 18 கடைகளுக்காக மீளாய்வாண்டிற்காக அறவிட வேண்டிய ரூபா 1,069,200 தொகையில் 85 சதவீதம் ஆன ரூபா 913,700 அறவிடப்பட்டிருக்கவில்லை.	அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	நிலுவை வாடகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
-----	--	--	--

(ii)	சபைக்குரிய 29 கடைகளுக்காக மீளாய்வாண்டின் ஆரம்பத்தின் நிலுவை வாடகைப் பணம் ரூபா 3,783,260 தொகை 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	உரித்தைக் கையேற்பதற்குரிய கோவைகளை உள்ளூராட்சித் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	நிலுவை வாடகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
------	--	---	--

(iii)	2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்காக அறவிட வேண்டிய JCB இயந்திர வாடகைப் பெறுமானம் ரூபா 154,250 அறவிடப்பட்டிருக்க வில்லை.	2025 ஆம் ஆண்டில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவை வாடகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
-------	--	--	--

(iv)	2021 ஆம் ஆண்டு முதல் கொண்டு வரப்படுகின்ற ரூபா 140,250 கேள்வி வாடகை தொகை மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடப் பட்டிருக்கவில்லை.	நிலுவை வாடகைக்காக வழக்குத் தொடர்வதற்காக நடுக்கட்டல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவை வாடகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
------	--	---	--

(இ) ஏனைய வருமானம்

மாகாண சபையின் பிரதம பெற வேண்டிய நீதிமன்றத் நிலுவை செயலாளரிடம் இருந்தும், ஏனைய தண்டப் பணம் மற்றும் வருமானத்தை அதிகாரத் தரப்பினரிடம் இருந்து 2024 முத்திரைக் கட்டணத்தைக் அறவிடுவதற்கு திசெம்பர் 31 இல் உள்ளவாறு கோரி உள்ளூராட்சித் நடவடிக்கை கிடைக்க வேண்டிய நீதிமன்றத் திணைக்களத்திற்கு கடிதம் எடுத்தல் வேண்டும் தண்டப்பணம் ரூபா 1,073,418 மற்றும் அனுப்பப்பட்டுள்ளது. முத்திரைக் கட்டணம் ரூபா 1,056,000 அறவிடப்பட்டிருக்க வில்லை.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதில்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
பிரதேச சபைகள் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் 30 பிரதான விடயங்களை நிறைவேற்று வதற்காக உபவிதிகள் விதிக்க வேண்டியிருந்த போதிலும் 2024 திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அந்த விடயங்களுக்காக உபவிதிகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை.	பிரதேச சபைகள் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் பிரகாரம் எஞ்சியுள்ள உபவிதிகள் 2025 ஆம் ஆண்டில் அங்கீகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	உபவிதிகளை விதித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) மீளாய்வாண்டில் நிலையான சொத்துக்களில் கட்டிடப் பெறுமதி ரூபா 37,569,613 இனால் அதிகரிக்கப்பட்டிருந்ததுடன் இந்த கட்டிட நிர்மாணத்திற்காக செலவிடப்பட்ட ரூபா 271,392 நிர்வாக செலவினத்திற்காக எழுத்து மூல சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வில்லை.	எழுத்து மூல சான்றுகள் கணக்காய்விற்கு வழங்குவதற்கு குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.	உறுதிப்படுத்தப்பட்ட கணக்காய்வு சான்றுகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் மொத்த பெறுமானத் தேய்வு பெறுமதி ரூபா 16,671,148 ஆக நிதிக்கூற்றுக்களில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் ஒவ்வொரு விடயங்களிலும் ஆரம்ப திரண்ட பெறுமானத் தேய்வு சமர்ப்பிக்கப்படாமையின் காரணமாக	எதிர்வரும் ஆண்டில் கணக்குகள் தயாரிக்கும் போது சமர்ப்பிப்பதற்கு குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.	உறுதிப்படுத்தி கணக்காய்வு சான்றுகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

ஆண்டில் பெறுமானத் தேய்வின் சரியான தன்மையை உறுத்திப் படுத்துவதற்கு முடியாது இருந்தது.

(இ)	சபையில் பிணை வைக்க வேண்டிய உத்தியோகத்தர்களுக்கு இடையே 12 பேர்களுக்கு மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் பிணை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பிணை வைக்க வேண்டிய உத்தியோகத்தர்கள் சேவை ஊழியர் பிணை 2025 ஆம் ஆண்டில் வைப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	பிணை வைக்க வேண்டிய உத்தியோகத்தர்களிடம் இருந்து பிணையிணை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
-----	---	--	--

3.3 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2023 ஆம் ஆண்டு முதல் முச்சக்கர வண்டி தரிப்பிடக் கட்டணம் அறவிடுவதல் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் முச்சக்கர வண்டி நிறுத்தும் இடங்கள் அகற்றப்பட்டிருக்கவில்லை.	கடந்த ஆண்டில் முச்சக்கர வண்டி சங்கம் உரிய பிரகாரம் அமுல்படுத்தி உரிய கட்டணத்தை அறவிடுவதற்கு தவறியிருந்தததை தயவுடன் அறியத்தருகின்றோம்.	சபைக்குச் சொந்தமான சொத்துக்களில் இருந்து வருமானத்தை உழைப்பதற்காக ஈடுபடுத்துதல் வேண்டும்.

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2016 திசெம்பர் 29 ஆந் திகதிய இலக்கம் 30/2016 என்ற அரச நிர்வாக சுற்றறிக்கையின் 3.1 ஆம் பந்தியின் பிரகாரம் சபைக்குரிய ஓட்ட நிலைமையில் காணப்படுகின்ற 14 வாகனங்கள் தொடர்பாக எரிபொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.	கருத்து தெரிவிக்கப்படவில்லை.	அரச நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.5 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆம் திகதி வரையில் சபையின் நிரந்தர பதவியணயில் 03 வெற்றிடங்கள் காணப்பட்டது.	உரிய வெற்றிடங்கள் தொடர்பாக உள்ளூராட்சித் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.	அங்கீகரிக்கப்பட்ட பதவியணி கட்டமைப்பில் ஆட்சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) வேலை நீக்கம் செய்யப்பட்ட 04 உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிட வேண்டிய ரூபா 29,811 கடன் மீதி இடமாற்றலாகிச் சென்ற 07 உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிட வேண்டிய ரூபா 90,200 கடன் மீதி என்பன அறவிடப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	நிலுவை ஊழியர் கடனை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.6 வாகன முறைமை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
சபையில் ஓட்ட நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த கெப் வண்டி மற்றும் டெக்டர் என்பன 09 வருடங்களுக்கு அண்மித்த காலம் முதல் ஓட்ட நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படாமல் விளைவற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.	கெப் வண்டி விற்றுத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் டெக்டரை பழுது பார்ப்பதற்கோ அல்லது விற்றுத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	விளைவற்றுக் காணப்படுகின்ற சொத்துக்களை விற்றுத் தீர்ப்பதற்கோ அல்லது பழுது பார்த்து பயன்பாட்டிற்கு எடுப்பதற்கோ நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
சபையில் போதியளவான உள்ளகக் கணக்காய்வு மேற்கொள்ளப்படாது இருந்ததுடன் மீளாய்வாண்டிற்காக ஒரு கணக்காய்வு ஐயவினா உள்ளகக் கணக்காய்வுப் பிரிவினால் சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.	ஏற்றுக் கொள்கின்றோம்.	போதியளவான உள்ளகக் கணக்காய்வை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4.2 சுற்றாடல் பிரச்சினைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
சபையினால் கழிவுப் பொருள் சேகரிக்கின்ற நடவடிக்கைகள் நகர எல்லையில் மாத்திரம் வாரத்திற்கு 02 நாட்கள் மேற்கொள்ளப்படுவதுடன் உக்காத கழிவுப் பொருள் இருப்பு சபை வளவில் குவித்து வைக்கப்பட்டதுடன் எஞ்சியுள்ள ஏனைய கழிவுகள் மாத்திரம் கழிவுப் பொருள் தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.	கழிவுகளை களஞ்சியப்படுத்துவதற்காக களஞ்சியம் ஒன்று காணப்படாமையினால் சபை வளவில் நீண்ட காலம் களஞ்சியப் படுத்தி வைக்காமல் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	கழிவுப் பொருள் முகாமைத்துவ நடவடிக்கைகள் உரிய பிரகாரம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.